

— १८ — १६४

FIRST CATECHISM.

OF

TAMIL GRAMMAR.

BY THE REV. G. U. POPE.

இலக்கண வினாவிடம்

முதற்புத்தகம்.

இது

தஞ்சையிலுள்ள

ஜி. டி. போப்பையரால்

செய்யப்பட்டது.

MADRAS :

PRINTED FOR THE GOVERNMENT AT THE
PUBLIC INSTRUCTION PRESS.

1857.

POPE'S FIRST CATECHISM.

இலக்கண நாற் சுருக்க வினவிடை.

முதலாவது
எழுத்துக்காரம்.

க. எழுத்தியல்.

க.—தமிழ்ப் பாசையின் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

உயிரொழுத்து, மெய்யெழுத்து, ஆய் தவெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஏன்று நான்கு வகைப்படும்.

உ. — உயிரொழுத்து எவை?

அ, ஆ, இ, ஏ, உ, ஒ, எ, ஏ, ஐ, ஓ, ஒள இப்பன்னிரண்டும் உயிரொழுத்தாம்.

ஏ. — இவைகளிற் குற்றெழுத்து எவை?

முத்தை ஊர்ந்துவரும் உகரங்
மியலுகரம் என்னப்படும்.

(உ-ம்.) ளாகு, இஃது, வரகு, எழுத்து, குரங்கு,
சால்பு.

கச.—குற்றியலிகரம் என்பது யாது?

வருமொழிமுதலில் யகரம் வரின், நி
லைமொழியீற்றுக் குற்றியலுகரங் கெ
ட, அவ்விடத்து இகரந் தோன்றும்:
அந்த இகரம் குற்றியலிகரம் எனப்
படும்.

(உ-ம்.) செய்வது+யாது=செய்வதியாது.

2. எழுத்துப்புணரியல்.

கடு.—புனர்ச்சியாவது யாது?

நிலைமொழியீறும் வருமொழிமுத
லும் ஒன்றுபடப் புணர்வதாம்.

கச.—அப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

இயல்புப்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என இருவகைப்படும்.

கள.—இயல்புப்புணர்ச்சியாவது யாது?

நிலைமொழியும் வருமொழியும் விகா

ரமின்றிப் புணர்வது இயல்புப்புணர்ச்
சியாம்.

(உ-ம்.) பொன்+மணி = பொன்மணி ; கிலம் +
வலிது = கிலம்வலிது.

கா.—விகாரப்புணர்ச்சியாவது யாது?

யாதானும் ஓரோமுத்துத் தோன்றவு
ம், ஓரோமுத்து மற்றென்றுகத் திரிய
வும், உள்ளானமுத்துக் கெடவும் மொழி
கள் புணர்வது விகாரப் புணர்ச்சியாம்.

கக.—அவ்விகாரம் எத்தனை வகையாம்?

மேற்சொல்லியபடியே தோன்றல்,
திரிதல், கெடுதல் என மூன்று வகை
யாம்.

(உ-ம்.) வாழைப்பழம் ; பொற்குடம் ; மரவேர்.

உ.0.—உயிரொமுத்துக் குப்பின் உயிர் வந்தால், எவ்
விதமாய் விகாரப்படும்?

இ, ர, ஐ என்னும் ஏழுத்துகளுக்
குப்பின் உயிர் வந்தால், இடையிலே
யகரமெய் தோன்றும்.

(உ-ம்.) மணி+அழகு = மணியழகு.

நி+அணை = நியணை.

மலை+அருவி = மலையருவி.

ஏகாரத்திற்குப்பின் உயிர் வந்தால்
சிலவிடத்தில் வகரமுஞ் சிலவிடத்தில்
யுகரமுந் தோன்றும்.

(உ.-ம.) சே+ஏறி = சேவேறி.

நீயே+அவன் = நீயேயவன்.

மற்ற உயிருக்குப்பின் உயிர் வந்தா
ல், வகரந் தோன்றும்.

(உ.-ம.) மக+அரிது = மகவரிது.
ஆ+உரிஞ்சி = ஆவரிஞ்சி.
திரு+உளம் = திருவுளம்.

பூ+அழகிது = பூவழகிது.

நொ+அழகா = நொவ்வழகா.

கோ+இல் = கோவில்.

கெள+அழகிது = கெளவழகிது.

உ. — உயிரொழுத்துக்குப்பின் க, ச, த, ப வரின்
எவ்விதமாம்?

உயிரொழுத்துக்குப்பின் வரும் க, ச,
த, ப பலவிடத்தில் இரட்டிக்கும்.

(உ.-ம.) மற்ற+காரியம் = மற்றக்காரியம்.

இந்த+சத்தம் = இந்தச்சத்தம்.

இனி+செய்வேன் = இனிச்செய்வேன்.

அவனுக்கு+கொடுத்தான் = அவனுக்குக் கொடு
த்தான்.

22.— ய, ர, ம என்னும் மெய்யெழுத்துக்கு
வின் க, ச, த, ப வரின் எவ்வாறும்?

ய, ர, மு என்னும் எழுத்துக்குப்பின்
க, ச, த, ப வரின், அவை பெரும்பா
லும் இரட்டிக்கும்.

(உ-ம்.) போய்சொன்னேன் = போய்சொன்னேன்.
கார்ப்பருவம் = கார்ப்பருவம்.
வீழதூண் = வீழதூண்.

உக.—தனிக்குறிலைச் சார்ந்த மெய்யெழுத்துக்கு
பின் உயிர் வந்தால் எவ்வாறும்?

அந்த மெய்யெழுத்து இரட்டிக்கும்.

(உ-ம்.) மண்துழகு = மண்ணழகு.

உச.—மெல்லெழுத்து எப்போது இரட்டிக்கும்?
குற்றெழுத்தைச் சேர்ந்த யகரத்திற்
குப்பின்னுந், தனி ஐகாரத்திற்குப்பி
ன்னும் மெல்லெழுத்து இரட்டிக்கும்.

(உ-ம்.) கை+மாற்று = கைம்மாற்று.
செய்தங்ந்தி = செய்வங்ந்தி.

உடு.—மொழியிற்று மரம் எப்பொழுது திரியும்?

**மொழியிற்று மகரங் ககரம் வரின்
ஏகரமாம்.**

(உ-ம்.) மனம்+சளித்தது = மனங்களித்தது.

சகரம்+வரின் ஞகரமாம்.

(உ-ம்.) மரம்+சாய்ந்தது = மரஞ்சாய்ந்தது.

தகரம்வரின் நகரமாம்.

(உ-ம.) மனம்+தளர்ந்தது=மனந்தளர்ந்தது,

நகரம்வரின் நகரமாம்.

(உ-ம.) செம்+நெல்=செந்நெல்.

சிலவிடத்துக் கெவேதும் உண்டு.

(உ-ம.) மனம்+நலம்=மனநலம்.

உ. மொழியீற்று ணகரம் எப்பொழுது திரியும்?

**மொழியீற்று ணகரங் ககர, சகர,
பகரங்கள் வரின், றகரமாகும்.**

(உ-ம.) மண்+குடம்=மட்குடம்.

மண்+சாடி=மட்சாடி.

மண்+பாளை=மட்பாளை.

உ. மொழியீற்று ணகரமும், லகரமும் எவ்வாறு திரியும்?

**மொழியீற்று ணகரமும், லகரமுங்
ககர, சகர, பகரங்கள் வரின், றகரமா
யத்திரியும்.**

(உ-ம.) பொன்+குடம்=பொற்குடம்.

பொன்+சாடி=பொற்சாடி.

பொன்+பாளை=பொற்பாளை.

கல்+கூடம்=கற்கூடம்.

விரல்+சிறிது=விரற்சிறிது.

விரல்+புறம்=விரற்புறம்.

உ-அ.—மொழியீற்று எகரங் ககர, சகர, பகரங் கள் வரின் எவ்வாறும்?

மொழியீற்று எகரங் ககர, சகர, பகரங்கள் வரின் டகரமாம்.

(உ-ம.) மூன்+கூர்மை =முட்கூர்மை.

கள்+சொரிந்தான்=கட்சொரிந்தான்.

மூன்+புறம் =முட்புறம்.

உ-க.—மொழியீற்று லகரம் மகரம் வரின் எவ்வாறும்?

மொழியீற்று லகரம் மகரம் வரின் ணகரமாம்.

(உ-ம.) கல்+மலை=கன்மலை.

உ-ஏ.—மொழியீற்று எகரம் மகரம் வரின் எவ்வாறும்?

மொழியீற்று எகரம் மகரம் வரின் ணகரமாம்.

(உ-ம.) மூன்+முடி=முண்முடி.

உ-க.—ணகரத்திற்கும் ணகரத்திற்கும்பின் வருந் தகரம் எவ்வாறும்?

ணகரத்திற்கும், ணகரத்திற்கும் பி ன்வருந் தகரம், முறையே டகரமாக வும், றகரமாகவுந் திரியும்.

(உ-ம.) கண்+திறந்தது =கண்டிறந்தது.

பின்+தொடர்ந்தது=பின்றோடர்ந்தது.

ஈ. — னகரத்திற்கும் னகரத்திற்கும் பின்வரும் ககரம் எவ்வாறும்?

ணகரத்திற்கும் னகரத்திற்கும் பின்வரும், நகரம் முறையே ணகரமாக வும் னகரமாகவுந், திரியும்.

(உ-ம்.) கண்டெடிது—கண்ணடிது.
பின்டெடிது—பின்னடிது.

ஈ. — லகரமுந் தகரமும் புணரும்பொழுது எவ்வாறும்?

லகரமுந் தகரமும் புணரும்பொழுது இரண்டும் நகரமாம்.

(உ-ம்.) கடல்திவா—கடற்றிவா.
வில்தழும்பு—விற்றழும்பு.

ஓரு நகரங் கெடுதலுமுண்டு.

(உ-ம்.) பால்தீது—பாறீது.

ஈ. — லகரமும் நகரமும் புணரும்பொழுது எவ்வாறும்?

லகரமும் நகரமும் புணரும்பொழுது இரண்டும் னகரமாம்.

(உ-ம்.) கல்நன்று—கன்னன்று.
நல்நெறி—நன்னெறி.

ஓரு னகரங் கெடுதலுமுண்டு.

(உ-ம்.) விரால்நீண்டது—விரைண்டது.

நடு.—ளகரத்திற்குப்பின் தகரம் வரின் எவ்வாரும்?

ளகரத்திற்குப்பின் தகரம் வரின்,
அவை இரண்டும் டகரமாகும்.

(உ.-ம.) முள்தீது—முட்டது.

ஓரு டகரங் கெடுதலுமுண்டு.

(உ.-ம.) நாள்+தோறும்—நாடோறும்.

ந.சு.—ளகரமும் நகரமும் புணரும்பொழுது எவ்வாரும்?

ளகரமும் நகரமும் புணரும்பொழு
து இரண்டும் ணகரமாம்.

(உ.-ம.) முள்துனி —முண்ணுனி,
கள்+நாற்றம்—கண்ணற்றம்.

ஓரு ணகரங் கெடுதலுமுண்டு.

(உ.-ம.) அருள்+நலம்—அருணலம்.

ந.எ.—தனிக்குறில் அனையாத ணகரத்திற்குப்பின்னும் னகரத்திற்குப்பின்னும் மொழிமுதல் நகரம் எவ்வாரும்?

ணகரத்திற்குப்பின்னும் னகரத்திற்குப்பின்னும் மொழிமுதல் நகரங் கெடும்.

(உ.-ம.) கவண்+நெடிது—கவண்டிது.

தலன்+நெடிது—கலன்டிது.

ஈ. — மொழியீற்றுக் குற்றியலுகரம் உயிரொழு
த்துக்குமுன் எவ்வாறும்?

மொழியீற்றுக் குற்றியலுகரம் உயிரொழு
த்துக்குமுன் கெடும்.

(உ.ம.) காடு+அலர்ந்தது=காடலர்ந்தது.

ஈ. — வேறே விகாரமூழன்டோ?

பல விகாரங்களும் உண்டு.

(உ.ம.) பண+காய் =பனங்காய்.

அரசு+கோடு=அரசங்கோடு,
எனவருவனவாம்.

இரண்டாவது.
சொல்லதிகாரம்.

ச.0.—தமிழ்ச்சொற்கள் எத்தனை வகையாம்?

பெயர், வினை, இடை, உரி என்று
நான்கு வகையாம்.

சக.—பெயர்ச்சொல்லாவது என்ன?

பொருளின் பெயரைக் காட்டுவது
பெயர்ச்சொல்லாம்.

(உ.ம.) தேவன், நரகம், மரம், வீடு, நன்மை.

ச.2.—வினைச்சொல்லாவது என்ன?

பொருளின் தொழிலைக் காட்டுவது
வினைச்சொல்லாம்.

திரு

(உ-ம.) நட, இரு, வாக்கீகிறேன்.

சந.—இடைச்சொல்லாவது என்ன?

தனித்து வழங்குதலின்றிப் பெயர்-
வினைகளை அடுத்து வருவது இடைச்
சொல்லாம்.

(உ-ம.) அதுவே என்பதில், ஏ என்பதும்; அவனு
மிவனும் என்பதில், உம் என்பதும் இடைச் சொற்
களாம்.

சச.—உரிச்சொல்லாவது என்ன?

பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லை
யுந் தழுவி, அவைகளுக்குரிய குணத்
தைக்காட்டுவது உரிச்சொல்லாம்.

(உ-ம.) பெரிய அரசன்.

இதில், பேரிய என்பது அரசனென்னும் பெய
ராத் தழுவிய உரிச்சொல்லாம்.

மிகவும் உழைத்தான்.

இதில் மிகவும் என்பது உழைத்தான் என்னும்
வினையைத் தழுவிய உரிச்சொல்லாம்.

க. பெயரியல்.

மொவை : கோட்டை (கோட்டை)

மூத்தியை : கோட்டை

சாகு—பெயர்ச்சொல்லில் எத்தனை பொருளை அறி
யவேண்டும்? (கோட்டை)

பெயர்ச்சொல்லில் திணை, பால், இடம், வேற்றுமை என நான்கு பொருளை அறியவேண்டும்.

சாக.—திணையாவது என்ன?

திணையென்பதற்குக் குலம் என்று அருத்தமாம்.

அது உயர்திணை என்றும், அஃறி ணை என்றும் இருவகையாம்.

மக்கள், தேவர், நரகார உயர்திணை யாம்.

மற்றப்பொருள்கள் ஏல்லாம் அஃறி ணையாம்.

சா.—பாலென்பது எத்தனை வகையாம்.

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றப்பால், பலவின்பால் என ஐந்து வகையாம்.

(உ.-ம.) உயர்திணை.	ஆண்பால் : மனிதன். பெண்பால் : மனைவி. பலர்பால் : மனிதர்கள்.
-------------------	---

அஃறி ணை.	ஒன்றன்பால் : மரம். பலவின்பால் : வீடுகள்.
----------	---

ஆண்பால், பெண்பால், ஒன்றான்பால் ஆகிய இம்முன்றும் ஒருமை என்னப்படும்.

பலர்பால், பலவின்பால் ஆகிய இவ்விரண்டுமே பன்மை என்னப்படும்.

ச.அ.—இடமாவது என்ன?

இடமென்பது தானம். அது தனமை, முன்னிலை, படர்க்கை என மூவகையாம்.

(உ.-ம்.) (க.) தனமை. { ஒருமை: நான், அடியேன். பன்மை: நாம், நாங்கள்.

(உ.) முன்னிலை. { ஒருமை: நி. பன்மை: நிங்கள்.

(ஏ.) படர்க்கை. { ஒருமை: அவன், அவள். வீடு. பன்மை: அவர்கள், மரங்கள், நிலங்கள்.

ச.க.—வேற்றுமையாவது என்ன?

பெயரின் பொருளை வேறுபடுத்துவதேயாம். அது எட்டுவகைப்படும்.

குடி.—முதல் வேற்றுமை எது?

பெயரின் இயல்பே முதல் வேற்றுமையாம்.

அது எழுவாய் எனவும்படும்.

நுக.—இரண்டாம் வேற்றுமையின் உருபு என்ன?

இரண்டாம் வேற்றுமையின் உருபு ஐயாம்.

(உ.-ம.) மனிதனை, தந்தையை, மரத்தை, வீட்டை.

நு. — மூன்றாம் வேற்றுமையின் உருபு என்ன?

மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஒடு, உடன் என்ப வையாம்.

(உ.-ம.) மரத்தால்; மனிதனான்; அரசராடு; தோ டோடு; அவருடன்.

நு.—நான்காம் வேற்றுமையின் உருபு என்ன?

நான்காம் வேற்றுமையின் உருபு கு ஏன்பதேயாம்.

(உ.-ம.) தந்தைக்கு, வீட்டுக்கு.

நு.—ஐந்தாம் வேற்றுமையின் உருபு என்ன?

ஐந்தாம் வேற்றுமையின் உருபு இல், இன், நின்று, இருந்து என்பவையாம்.

(உ.-ம.) தங்கதயில்; வீட்டின்; மரத்தினின்று; பட்டணத்திலிருந்து

நீடு.—ஆரும் வேற்றுமையின் உருபு என்ன?

ஆரும் வேற்றுமையின் உருபுகள்
அது, ஆது, அ, உடைய எனபவை
யாம்.

(உ.-ம.) தந்தையதுகை; தனுதுதலை; தனக்கைகள்;
தந்தையுடைய கட்டளை.

ஞாக.—ஏழாம் வேற்றுமையின் உருபு என்ன?

ஏழாம் வேற்றுமையின் உருபு இல்,
இடத்தில், கண் முதலியவையாம்.

(உ.-ம.) அவனில்; தந்தையினிடத்தில்; மரத்தின்
கண்.

நீள.—எட்டாம் வேற்றுமையின் உருபு என்ன?

எட்டாம் வேற்றுமையின் உருபுக
ள் ஏ, ஆ முதலியவாம்.

அது விளிவேற்றுமை என்றுஞ்
சொல்லப்படும்.

(உ.-ம.) மனிதனே; அண்ணு.

நீஞ்.—இவ்வேற்றுமைகள் இன் சாரியை பெ
றுவோ?

முதல் வேற்றுமையும் எட்டாம்
வேற்றுமையுந்தவிர, மற்ற வேற்று
மைகள் இன் சாரியை பெறும்.

(உ-ம.) தங்கதயினை; கையினால்; சோற்றிற்கு; பசுவினது; விட்டின்கண்.

நிக.—மகரவிற்றுச் சொற்கள் எவ்வாறு வேற்றுமைப்படும்?

மகரவிற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமைப்படும்பொழுது, அம் என்பது கெட, அத்துச்சாரியை பெறும்.

(உ-ம.) மரம், மரத்தை; மரத்தால்.

ஈ0.—எல்லாம் என்பது என்ன சாரியை பெறும்?

எல்லாம் என்பது அற்றுச்சாரியையும், உருபின்மேல் உம்பும் பெறும்.

(உ-ம.) எல்லாவற்றையும்.

ஈக.—நெடிற்றெட்டர் உயிர்த்தொடர்க்குற்றுகரங்களிலே உகரம் ஏறினின்ற டகர, றகரமெய்கள் வேற்றுமைப்புணர்ச்சியில் எவ்வாரும்?

அவை பெரும்பாலும் இரட்டும்.

(உ-ம.) ஆடு; ஆட்டை; ஆட்டுக்கால்.

சோறு; சோற்றை; சோற்றுச்சுவை.

உதடு; உதட்டை; உதட்டுக்கோய்.

கழிறு; கழிற்றை; கழிற்றுப்பின்னல்.

கிறுபான்மை ககர, தகரமெய்க்களும் இரட்டும்.

ஒகு

(உ-ம்.) வெருகு ; வெருக்குக்கண.

எருது ; எருத்துத்தோல்.

சூ. — உயர்தினைப் பன்மைப்பாவின் விகுதிகள் எவ்வ?

பன்மைப்பாவின் விகுதிகள் ஆர், ஆர், கள், மார் என்பவையாம்.

(உ-ம்.) குழையர், குழையார், மனுக்கள், குருமார், குழையா, குழையாரால், மனுக்களுக்கு, குருமாருக்கு.

சூ. — மேற்கொல்லிய வேற்றுமைகளைக் காட்டி ய அட்டவணையைச் சொல்லு.

ஒருமை.	பன்மை.
க. தந்தை.	தந்தைகள்.
உ. தந்தையை.	தந்தைகளை.
ஊ. தந்தையால்-யான்-யோ	தந்தைகளால்.
ஓ-யுடன்.	
ஏ. தந்தைக்கு.	தந்தைகளுக்கு.
ஏ. தந்தையில்-யின், யிலிருந் தந்தைகளில்.	
து-யினின்று.	
கூ. தந்தையினது, பி னுடைய.	தந்தைகளினது.
எ. தந்தையினிடத்தில்-யின்	தந்தைகளிடத்தில்.
கண்.	
ஆ. தந்தையே.	தந்தைகளே.

சூ. — அது, இது, எது, யாது என்னும் அஃறி லை யொருமைப்பெயர்களும், அவை, இவை, எவை, யாவை என்னும் பன்மைப்பெயர்களும் எவ்வாறு வேற்றுமைப்படும்?

ஒருமைப்பெயர்கள் அன் சாரியை
யும், இன் சாரியையும், பன்மைப்பெ
யர்கள் அற்றுச்சாரியையும் பெறும்.

	ஒருமை.	பன்மை.
(உ-ம.)	க. அது.	அவை, அவைகள்.
	உ. அதீன்.	அவற்றை, அவைகளை.
	ங. அதினால்.	அவற்றால், அவைகளால்.

கூரு.—நானென்னுங் தன்மை ஒருமைப்பெயர்கும்
நாம் நாங்கள் என்னுங் தன்மைப் பன்மைப் பெயர்
களும் எவ்வாறு வேற்றுமைப்படும்?

இரண்டாவது முதலான வேற்றுமை
யுருபுகளை ஏற்கும்போது நான், யான்
என்பவை என் எனவும், நாம் என்
பது நம் எனவும், எம் எனவும், நாங்
களென்பது எங்களெனவுந் திரியும்.

	ஒருமை.	பன்மை.
(உ-ம.)	க. நான், யான்.	நாம், நாங்கள்.
	உ. என்னை.	நம்மை, எம்மை, எங்களை.
	ங. என்னால்.	நம்மால், எங்களால்.

கூகு.—நீ என்னும் முன்னிலை ஒருமைப்பெயர்கும்
நீர், நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர்
களும், எவ்வாறு வேற்றுமைப்படும்?

இரண்டாவது முதலிய வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது நீ என்பது உன் எனவும், நீர் என்பது உம் எனவும், நீங்கள் என்பது உங்களெனவு ந் திரியும்.

	ஒருமை.	பன்மை.
(உ.-ம.)	க. நீ.	நீர், நீங்கள்.
	உ. உன்னை.	உம்மை, உங்களை.
	ந. உன்னால்.	உம்மால், உங்களால்.

கள.—தான் என்னும் படர்க்கை ஒருமைப்பெயரும், தாம், தாங்கள், என்னும் படர்க்கைப் புன்மைப் பெயர்களும் எவ்வாறு வேற்றுமைப்படும்?

இரண்டாவது முதலிய வேற்றுமை யுருபுகளை ஏற்கும்போது தான் என்பது தன் எனவுந், தாம் என்பது தம் எனவுந், தாங்களென்பது தங்கள் எனவுந் திரியும்.

	ஒருமை.	பன்மை.
(உ.-ம.)	க. தான்.	தாம், தாங்கள்.
	உ. தன்னை.	தம்மை, தங்களை.
	ந. தன்னால்.	தம்மால், தங்களால்.

२. வினையியல்.

கா. — வினைச்சொல்லில் எவ்வகை அறியவேண்டும்?

வினைச்சொல்லிற் பகுதி, விகுதி, முவிடம், ஐம்பால், காலம், ஏவல், வியங்கோள், ஈரோச்சம், எதிர்மறை, தொழிற்பெயர், இப்பத்தினையும் அறியவேண்டும்.

கக. — இவற்றுட் பகுதியாவது என்ன?

வினைச்சொல்லில் முதனிலையாய் நிற்கும் பகாப்பதங்களே பகுதிகளாம்.

(உ.ம.) நடந்தான், படித்தான் இவைகளில் நட, படி, என்பவை பகுதியாம்.

எ. — விகுதியாவது என்ன?

திணையையும், பாலையும், இடத்தையுங் காண்பித்து, வினைச் சொல்லின் ஈற்றிலே நிற்பதே விகுதி என்பதாம்.

(உ-ம்.)	விகுதி.	பகுதியும்.
ஒருமை.	{ தன்னைம். முன் னிடை. தன்னைம். முன் னிடை.	{ வந்தேன். வந்தாய். வந்தோய். ஸர், ஈர்க வந்தீர், வந்தீர்கள்.
பண்ணமை.	{ ஆண். ஆப். இப். இப்.	{ அ வந்தான். வந்தனான். அ வந்தாள். வந்தனாள்.
ஆண்பால்.	படர்க்கை.	ஆண், ஊன், ஊன்,
பெண்பால்.	படர்க்கை.	ஊன், ஊன்,
பலர்பால்.	படர்க்கை.	ஆர், அர்.
ஓண் றண்பால்.	படர்க்கை.	வந்தனார்.
பலவிள்ளிபால்.	படர்க்கை.	வந்தன.

இவ்விகுதிகளோடு வழங்குகிற விணச்சொல் வினைமுற்றென்னப்படும்.

எக.—காலமாவது எத்தனைவகையாம்?

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகையாம். இவை பகுதி விகுதி இரண்டிற்கும் நடுவே வரும்

இடைநிலைகளாற் பெரும்பாலுங் குற
க்கப்படும்.

எ. இறந்தகாலத்தைக்காட்டும் இடைநிலைகள்ளவை?

த், ட், ற், இம்மூன்று மெய்யெழுத்
துகளும், இன் என்பதும் இறந்தகால
த்தைக் குறிக்கும் இடைநிலைகளாம்.

பகுதி.	இடைநிலை.	விகுதி.	விணைமுற்று.
(உ-ம்.)	படி,	த்,	ஏன்,
	காண்,	ட்,	ஏன்,
	செல்,	ற்,	ஏன்,
	அனுப்பு	இன்,	ஏன்,

எந்.—நிகழ்காலத்தைக் குறிக்கும் இடைநிலைக
ள் எவை?

கிறு, கின்று, ஆநின்று இம்மூன்
றும் நிகழ்காலத்தைக் குறிக்கும் இ
டைநிலைகளாம்.

பகுதி.	இடைநிலை.	விகுதி.	விணைமுற்று.
(உ-ம்.)	படி,	கிறு,	ஏன்,
	போ,	கின்று,	ஆன்,
	நட,	ஆநின்று,	ஓம்,

எச். எதிர்காலத்தைக்குறிக்கும் இடைநிலைகள்ளவை?

ப், வ், இவ்விரண்டொற்றும் எதிர்கா
லத்தைக் குறிக்கும் இடைநிலைகளாம்.

	பகுதி.	இடைநிலை.	விகுதி.	வினாமுற்று.
(எ-ஏ.)	படி,	ப்,	ஏன்,	படிப்பேன்.
	செய்,	வ்,	ஏன்,	செய்வேன்.

எரு.—இம்முன்றுகால இடைநிலைகளும் விகுதிகளோடே வழங்குகிற அட்டவணையைச் சொல்லு.

	நிகழ்காலம்.	இறந்தகாலம்.	எதிர்காலம்.
நான்	படிக்கிடேறன்.	படித்தேறன்.	படிப்பேன்.
நீ	படிக்கிடூப்.	படித்தூப்.	படிப்பாப்.
அவன்	படிக்கிடூன்.	படித்தூன்.	படிப்பான்.
அவள்	படிக்கிடூள்.	படித்தூள்.	படிப்பாள்.
அது	படிக்கிடைது.	படித்தைது.	படிப்பது.
·ராய்யுடு			
நாம்	படிக்கிடோம்.	படித்தோம்.	படிப்போம்.
நீர்	படிக்கிடீர்.	படித்தீர்.	படிப்பீர்.
நீஞ்கள்	படிக்கிடீர்கள்.	படித்தீர்கள்.	படிப்பீர்கள்.
அவர்	படிக்கிடூர்.	படித்தூர்.	படிப்பார்.
அவர்கள்	படிக்கிடூர்கள்.	படித்தூர்கள்.	படிப்பார்கள்.
அவை	படிக்கிண்றன.	படித்தன.	படிப்பன.
·ராய்யூடு			

(உ-ம்.) விகுதியை ஈற்றிற்பெற்றுவருஞ் செய்ய மென்னும் முற்று, எதிர்காலத்தைக் காட்டிக்கொண் டு அஃறினை ஒருமை பன்மைகளிற் பெரும்பாலும் வரும்.

(உ-ம்.) அதுபடிக்கும், அவைபடிக்கும்.

எகு.—ஏவ்வாவது என்ன?

ஏவ்வாவது கட்டகோப் பொருளூள் ன முற்றுச்சொல்லேயாம்; அது முன் னிலையிடத்தைமாத்திரம் பெறும்; வி னைச்சொல்லின் பகுதியே ஒருமையே வலாம்; அதனேடு உம் விகுதியாவது, உம்மோடே கள் விகுதி யாவது புனர்ந்தாற் பன்மை ஏவ்வாம்.

(உ-ம்.) படி, படியும், படியுங்கள்.

என.—வியங்கோளாவது என்ன?

வியங்கோளானது இருதினை, ஜி ம்பால், மூவிடங்களுக்கும் உரித்தாய் மரியாதையாய் ஏவும் ஏவல்வினைமுற்றுச்சொல்லேயாம்.

(உ-ம்.)

கீருக்கை.	நான்	வாழ்க	வாழ்வேலுக.	செய்யக்கட வேன்.
	நீ	வாழ்க	வாழ்வாயாக.	செய்யக்கட வாய்.
	அவன்	வாழ்க	வாழ்வானுக.	செய்யக்கட வன்.
	அவள்	வாழ்க	வாழ்வாளாக.	செய்யக்கட வள்.
	அது	வாழ்க	வாழ்வதாக.	செய்யக்கட வது.
பண்ணை.	நாம்	வாழ்க	வாழ்வோமாக.	செய்யக்கட வோம்.
	நீர்	வாழ்க	வாழ்வீராக.	செய்யக்கட வீர்.
	நீங்கள்	வாழ்க	வாழ்வீர்களாக.	செய்யக்கட வீர்கள்.
	அவர் கள்	வாழ்க	வாழ்வார்களாக.	செய்யக்கட வர்கள்.
	அவை	வாழ்க	வாழ்வனவாக.	செய்யக்கட வன்.

எஅ.—எச்சம் என்பதென்ன ?

எச்சம் என்பது குறைவு; அது வினையெச்சமெனவும் பெய்தொச்சமெனவும் இருவகையாம்.

எகா.—வினையெச்சம் என்பன எவை?

முக்காலத்து வினைமுற்றுகளைக் கொண்டு முடிவன வினையெச்சமாம்; வினையெச்சங்கள் மூன்றும்.

(உ-ம.) (க) படித்து, வந்து, சொல்லி, விட்டு, என்பதை இறந்தகால வினையெச்சமாம்.

(ஒ) படித்தால், வந்தால், சொன்னால், விட்டால், படிக்கின், வரின், சொல்லின், விடின், என்பதை எதிர்கால வினையெச்சமாம்.

(ஏ) படிக்க, வர, சொல்ல, விட, என்பதை முக்காலத்துக்கும் பொதுவான வினையெச்சமாம்.

அ.0.—பெயரொச்சம் என்பன எவை?

பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் பெயரொச்சமாம்; பெயரொச்சம் மூவகையாம்.

(உ-ம.) படித்த என்றுற்போல்வன இறந்தகாலப் பெயரொச்சமாம்.

படிக்கிற என்றுற்போல்வன நிகழ்காலப் பெயரொச்சமாம்.

படிக்கும் என்றுற்போல்வன எதிர்காலப் பெயரொச்சமாம்.

அக.—எதிர்மறையாவது என்ன?

தொழிலை மறுக்கிற விணைச்சொல்
லே எதிர்மறை என்னப்படும்.

இடைநிலையின்றிப் பகுதியும் விகுதியும் புணர்ந்து வருவது முக்கால த்துக்கும் பொதுவான எதிர்மறை விணைமுற்றும்.

(உ.-ம.)	ஒருமை.		பன்மை.
நான்	படியேன்.	நாம்	படியோம்.
நீ	படியாய்.	நீர்	படியீர்.
அவன்	படியான்.	நீங்கள்	படியீர்கள்.
அவள்	படியாள்.	அவர்	படியார்.
அது	படியாது.	அவர்கள்	படியார்கள்.
		அவை	படியா.

எதிர்மறை விணையெச்சமாவன:

படியாமல், படியாது, எனவருவனவாம்.

எதிர்மறைப் பெய்கொச்சமாவன:

படியாத, செய்யாத, எனவருவனவாம்;

எதிர்மறை ஏவலாவது:

ஒருமையிற் படியேல் எனவும், பன்மையிற் படியன்மின் எனவும் வருவனவாம்.

அ. — தொழிற்பெயர் என்பன எவ்வ?

தல், அல், கை என்பவை வினைப் பகுதியோடே புணரவருஞ் சொற்கள் தொழிற்பெயராம்.

(உ-ம.) செய்தல், செயல், செய்கை,
படித்தல், ஈகை.

மை யென்பது இறந்தகால நிகழ் கால இடை நிலைகளோடே புணரவருஞ் சொற்களுந் தொழிற் பெயராம்.

(உ-ம.) படிக்கின்றமை, படித்தமை;
சொல்லுகின்றமை, சொன்னமை.

ஆமை யென்பது வினைப்பகுதியோடே புணரவருஞ் சொற்கள் எதிர் மறைத் தொழிற்பெயராம்.

(உ-ம.) படியாமை, கொட்டாமை.

ஏக.—விணயாலணியும் பெயர்கள் எவ்வ?

முன்பு ஒருபொருளின் தொழிலை யுணர்த்தி முற்று வினைச்சொல்லாயிருந்து, பின்பு அப்பொருளுக்குப் பெயராய்வருவது விணயாலணியும் பெயராம். அது ஈறுதிரிந்துந் திரியாதும் வரும்.

(உ-ம்.)	நிகழ் காலம்.	இறந்த காலம்.	எதிர்காலம்.
சூண்பால்	படிக்கிற வன்	படித்தவன்	படிப்பவன்.
பெண்பால்	படிக்கிற வள்	படித்தவள்	படிப்பவள்.
பலர்பால்	படிக்கிற வர்கள்	படித்தவர் கள்	படிப்பவர்கள்.
ஒன்றன் பால்	படிக்கிற நூ	படித்தது	படிப்பது.
பலவின் பால்	படிக்கிற வை.	படித்தவை	படிப்பவை.

ந. இடைச்சொல்லியல்.

அ. இடைச்சொற்கள் எத்தனை வகையாம்?

வேற்றுமை உருபுகளும், விணை உருபுகளுஞ், சாரியைகளும், உவமைச் சொற்களுந், தத்தம் பொருளைக் காட்டிய சொற்களும், இசை நிறைக்கிற சொற்களும், அசை நிறைக்கிற சொற்களுங், குறிப்பின் வருகிற சொற்களும் என இடைச்சொற்கள் எட்டுவகையாம்.

அரு.—சாரியைகள் எத்தனை?

அன், ஆன், இன், அல், அற்று,
இற்று, அத்து, அம், தம், நம், நு
ம், ஏ, அ, உ, ஐ, கு, ன் இப்பதி
னேழுஞ் சாரியைகளாம்.

(உ.-ம.) மூன்று + கால் = மூன்றேகால் : என்பதில்,
எ சாரியை வந்தது.

மனிதன் + கு = மனிதனுக்கு : என்பதில் உ
சாரியை வந்தது.

அசு.—உவமைச்சொற்கள் எவ்வ ?

போல, ஓப்ப, நேர, நிகர, படி மு
தலியவை உவமைச்சொற்களாம்.

(உ.-ம.) இதைப்போல, அதற்கொப்ப.

அள.—தத்தம் பொருளைக்காட்டிய இடைச்சொ
ற்கள் எவ்வ ?

ஏ, ஓ, உம், என, என்று, என்ப
வன், ஆனவன், என்பது, ஆனது,
ஆவது, ஆ, முன், பின், கீழ், மேல்,
என்று, எனு, அந்தோ முதலியவை,
தத்தம் பொருளைக் காட்டிய இடைச்
சொற்களாம்.

அஅ.—ஏகாரம் எத்தனை பொருளைத்தரும் ?

ஏ அறுவகைப் பொருளைத்தரும். அவையாவன :

- | | | |
|-----|------------|-------------------------------------|
| (க) | தேற்றம். | (உ-ம.) சன்மார்க்கருச்செபுகழ். |
| (உ) | எண். | (உ-ம.) நிலமே, சலமே, தீயே,
வளியே. |
| (ஈ) | வினா. | (உ-ம.) நீயேதந்தாய். |
| (ஏ) | பிரித்தல். | (உ-ம.) அவனே தந்தான். |
| (இ) | ஈற்றசை. | (உ-ம.) பகர்ந்தனனே. |
| (ஈ) | இசைநிறை. | (உ-ம.) ஏயேமிவளோருத்தி. |

அக. — ஒகாரம் எத்தனை பொருளைக் காட்டும்?

ஓகாரம் எட்டுப்பொருளைக் காட்டும். அவையாவன :

- | | | |
|-----|------------|---|
| (க) | பிரித்தல். | (உ-ம.) அவனேசெய்தான். |
| (உ) | ஒழியிசை. | (உ-ம.) வேகைசெய்யவோ போ
கிறுப். |
| (ஈ) | எதிர்மறை. | (உ-ம.) நானே சொன்னேன். |
| (ஏ) | வினா. | (உ-ம.) அவனேபேசினுன். |
| (இ) | தெரிசிலை. | (உ-ம.) நன்றேவன்று, தீதோ
வன்று. |
| (ஈ) | கழிதல். | (உ-ம.) கைதலின்றி நல்லறஞ்
செய்தாலோ உயிருய்
பும். |

- (ஏ) சிறப்பு. (உ-ம்.) ஓ ஓ பெரியன்.
 (அ) அசைநிலீ. (உ-ம்.) ஓ ஓ உவமன்.

க0.—உம் என்பது எத்தனை பொருளைக்காட்டும்;
 உம் என்பது எட்டுப் பொருளைக்
 காட்டும். அவையாவன:

- (க) எதிர்மறை. (உ-ம்.) வருதலுந்திது.
 (ஒ) எச்சம். (உ-ம்.) சாத்தனும் வந்தான்.
 (ஏ) முற்று. (உ-ம்.) தமிழ்நாட்டு மூவேந்தரு
 ம் வந்தார்கள்.
 (ஈ) எண். (உ-ம்.) பொன்னும் வெள்ளியுமீ
 யமும்.
 (ஏ) சிறப்பு. (உ-ம்.) குறவருமருளுங்குன்றம்.
 (ஏ) ஜியம். (உ-ம்.) பத்தானுலும், எட்டானு
 லும்.
 (ஏ) ஆக்கம். (உ-ம்.) பாலுமாயிற்று.
 (அ) தெரிநிலீ. (உ-ம்.) ஆணுமென்று பெண்ணு
 மன்று.

கக.—என என்று இவ்விரண்டும் எத்தனை பொ
 ருளைத் தரும்.

என, என்று ஏழுபொருளைத் தரும்.
 அவையாவன.

- (க) உவமை. (உ-ம்.) கொடும் புலிபாய்ந்தெனப் பாய்ந்தான்.
- (கெ) எண். (உ-ம்.) ஒன்றென, இரண்டென.—அன்றியும் என்று, என இவ்விரண்டும் இவ்வாறுவழங்கும்.
- (கு) குணம். (உ-ம்.) வெள்ளென விளக்கிறது.
- (ச) வினை. (உ-ம்.) கொள்ளெனக் கொண்டான்.
- (கு) பெயர். (உ-ம்.) உறையூரொன்று சொல்லப் படுவது.
- (கு) இசை. (உ-ம்.) ஒல்லென ஒலித்தது.
- (எ) குறிப்பு. (உ-ம்.) பொள்ளென வந்தான்.

கூ.—என்பவன், ஆனவன், என்பது, ஆனது, ஆவது எவ்வாறு வழங்கும்?

என்பவன், ஆனவன், இரண்டும் உயர்தினைப் பெயரோடும், என்பது, ஆவது, ஆனது மூன்றும் அஃறினைப்பெயரோடும் இடைச் சொல்லாய்ப்பொருளின்றி அடித்து நிற்கும்:

(உ-ம்.) சாத்தனென்பவன், சாத்தனைவன்.

தோட்டமென்பது, தோட்டமானது, தோட்டமாவது.

ச. உரிச்சொல்லியல்.

கந.— உரிச்சொல் எத்தனை வகையாம்?

பெயருரிச்சொல்லென்றும் விணையு
ரிச்சொல்லென்றும் இருவகையாம்.

கச.— பெயருரிச்சொல் எவ்வாறும்?

க. சிலவிடத்துப் பெயரானது உரி
ச்சொல்லாக வரும்.

(உ.-ம்) நற்கிலை, இதில் நன்மை என்னும் பெயர்ச்
சொல் குணத்தைக்காட்டிய உரிச்சொல்லாக வந்தது.

உ. பெயர்ச்சொற்கள் சிலவிடத்து
உள்ள, ஆன, என்னும் பண்பை
விளக்குமொழிகளோடினைந்து, உரிச்சொல்லாக நிற்கும்.

(உ.-ம.) அறிவுள்ள மனிதன், செம்மையான பாதை.

ந. சிலபெயர்கள் ஈறு கெட்டுந் திரிந்தும் உரிச்சொல்லாகும்.

(உ.-ம.) வட்டம், வட்டக்கல்: சிறுமை, சிறியவீடு.

ச. சில இயல்பாய உரிச்சொற்களுமுண்டு.

(உ-ம்.) நனி, கடி.

கடு.—வினையுரிச்சொல் எவ்வாறும்?

க. சில வினையெச்சங்கள் வினையுரிச்சொற்களாக வழங்கும்.

(உ-ம்.) சாலப் பேசினான்.

உ. சில பெயர்ச்சொல்லோடே ஆய் என்றும் வினையெச்சம் புணர்ந்து வினையுரிச்சொல்லாகும்.

(உ-ம்.) சந்தோஷமாய்ப் பேசினான்.

ங. சில வினைப்பகுதிகளே சிலவிடத்து வினையுரிச்சொல்லாக வழங்கும்.

(உ-ம்.) மிகு, மிகுபொருள் : உறு, உறுசெயல்.

முன்றுவது.

சொற்றெருட்டர் அதிகாரம்.

ககு.—சொற்றெருட்டரென்பது என்ன?

பெயர் முதலான சொற்கள் ஆர்த்தத்தைத்தந்து, ஒன்றேடொன்று ஒழுங்குப்படத் தொடர்ந்து நிற்றலாம்.

ஈ-அ

கள்—வாக்கியமாவது என்ன?

எழுவாயும் பயனிலையுங் கூடியது
வாக்கியமாம்.

காறு—எழுவாயாவது என்ன?

ஒரு வாக்கியத்தின் முதற்பொருள்
எழுவாயாம்.

(உ-ம.) வீடு இடிந்தது : இதில் வீடு என்பது
வாக்கியத்தின் முதற்பொருளாகிய எழுவாயாம்.

ககு—பயனிலையாவது என்ன?

வாக்கியத்தின் முதற் பொருளின்
செயலைக் காண்பிப்பது பயனிலையாம்.

காங்.—எழுவாய்க்கும் பயனிலைக்குழுடே அடை
மொழிகள் வரப்பெறுமோ?

எழுவாய்க்கும் பயனிலைக்கும் ஊ
டே பல அடைமொழிகள் வரும்.

(உ-ம.) நல்ல மனிதன் தாழ்மையாய் இருப்பான்.
இதில் மனிதனென்பது எழுவாய்.

இருப்பானென்பது பயனிலை. நல்ல, தாழ்
மையாய் என்பவை அடைமொழிகள்.

காங்.—ஓரொழுவாயும் பல எழுவாயும் ஒருபயனி
லையும் பல பயனிலையுங் கொள்ளுமோ?

ஓலோழுவாயும் பல எழுவாயும் ஒரே
பயனிலையுங் கொள்ளும், பலபயனிலை
யுங் கொள்ளும்; பல பயனிலைகளாகிய
வினைகளிற் கடைசி வினைமாத்திரம்
முற்றுவினையாயிருக்கும்.

(உ-ம்.) தாயுங் தந்தையுங் தோட்டத்திலிருந்தார்
கள் : இதில் இரண்டு எழுவாய் ஒரே ப
யனிலை கொண்டன.

தந்தை பாவஞ் செய்து நிர்ப்பாக்கியனுக்
மரணம் அடைந்தான் : இதில் ஒரே எழு
வாய் மூன்று பயனிலையையுங் கொண்
த்து.

காட.—பயனிலை எழுவாயோடே எவ்வாறு இ
செந்து நிற்கவேண்டும்?

பயனிலையாகிய வினைச்சொல் எழு
வாயோடே திணை, பால், இடமாகிய,
இவைகளில் வேறுபடாமல் இசைந்
து இருக்கவேண்டும்.

(உ-ம்.) நான் வருவேன்.
குதிரை வந்தது.
மனிதர் வந்தார்கள்.

காட.—பல எழுவாய் வருங்கால் பயனிலை எவ்
வாறு நிற்கும்?

உயர்தின்யாகிய பல சொற்கள் எழுவாயாக அடுக்கிவரின் பயனிலை விணை பலர்பாலாக நிற்கும்.

அஃறின்யாகிய பல எழுவாய் வரின் பயனிலை பலவின்பாலாக நிற்கும்.

(உ-ம்.) மனிதனும் ஸ்திரியும் வந்தார்கள்.

மரமுங் கணியுங் கெட்டன.

கங்க.—வெவ்வேறு இடத்து எழுவாய் அடுக்கிவரின் முற்றுவிணை எவ்வாறு வரும்?

தன்மையிடத்து எழுவாயோடே முன்னிலை படர்க்கையிடத்து எழுவா அடுக்கி வரின் முற்றுவிணை தன்மையிடத்தாய் வரும்.

முன்னிலையிடத்து எழுவாயோடே படர்க்கையிடத்து எழுவாய் அடுக்கிவரின் முற்றுவிணை முன்னிலையிடத்ததாய் வரும்.

(உ-ம்.) நானும் நீயும் அவனும் போனேம்.

நீயும் அவனும் போனீர்கள்.

கங்கு.—சந்தேகப்பொருளை எவ்வாறு அடுக்கிச் சொல்லவேண்டும்?

க. “அவனே, இவனே, எவன் வந்தான்” என எழுவாயோடே ஒகாரத்தைப் புணர்த்திப் பின்பு வினாச்சொற்கூறவேண்டும்.

உ. “அவனுவது, இவனுவது, வருவான்”; “அகந்தையானாலும் கோபமானாலும் மனிதர்களுக்குத் தகாது”; “வீட்டையாயினும் நிலைத்தையாயினும் கொடுப்பான்” என ஆவது, ஆனாலும், ஆயினும், என்னுஞ் சொற்களைப்புளர்த்தி அடுக்கிச் சொல்லவேண்டும்.

கங்க.—இரண்டாம் வினையெச்சஞ் சந்தேகப் பொருளில் எந்தக்காலத்து வினையைக்கொள்ளும்?

எதிர்கால வினைமுற்றறைக் கொள்ளும்.

(உ.-ம்.) அவன் வந்தாற் காரியம் நடக்கும்.

இப்படிச் செய்தால் நன்மை உண்டாகும்.

கங்.—ஆனாலும் வினையெச்சம் எவ்வெப்பொருளைத்தரும்?

க. பொருட்டுப்பொருளைத் தரும்.

(உ.-ம்.) அவன் சொல்லப்போனுன். இதிற் சொல்ல என்பது சொல்லும் பொருட்டு ஏனப்பொருட்டுப்பொருளைத்தந்தது.

2. முக்காலப் பொருளையுந்தரும்.

(உ.-ம்.) அவர் சொல்ல ஆகும்.

ஒளிவர இருள் போயிற்று.

அப்படியிருக்க நாம் போகவேண்டும்.

ந. வியங்கோட் பொருளைத் தரும்.

(உ.-ம்.) ஜயா வர : இதில் வர என்பது வருக
என்னும் பொருளைத்தந்தது.

ச. காரணப்பொருளைத் தரும்.

(உ.-ம்.) அவன் கேட்க நான் கொடுத்தேன்.

காஷ.—ஆகவென்னும் விணையெச்சம் நான்காம்
வேற்றுமையுருபோடே எப்பொழுது புனரும்?

ஆகவென்பது பொருட்டுப் பொரு
ளைக் காண்பிக்கிறபொழுது நான்காம்
வேற்றுமையோடு புனரும்.

(உ.-ம்.) அதற்காக வந்தான்.

காக.—முதலாம் விணையெச்சம் உம் என்பதைப்
பெற்றுல் எப்பொருளைத் தரும்.

முதலாம் விணையெச்சம் உம்மைப்
பெற்றுல் உண்மையோடே நிச்சயப்
பொருளையும் எண்பொருளையுந்தரும்.

(உ.-ம்.) நான் சொல்லியிருந்தும் அவன் செய்ய
வில்லை:

இதில் நிச்சயப்பொருளைத் தந்தது.

அவர்கள் கூக்குரவிட்டும் அடித்துங் குத்தியும் வந்தார்கள்.

இதில் என்பொருளைத்தந்தது.

கக0.—இரண்டாம் வினையெச்சம் உம்மைப்பெற்றுல் எவ்வாறும்?

இன்மையோடே நிக்சயப்பொருளாய் எதிர்கால முற்றுவினையைக்கொள்ளும்.

(உ-ம்.) நான் சொன்னாலும் அவன் போகமாட்டான்.

ககக.—பெயரெச்சங் தன்னை முடிக்கும் பெயரோடு எவ்வாறு வரும்?

க. பெயரெச்சமானது தன்னை முடிக்கும் பெயரூக்கு அடைசொல்லாக வரும்.

(உ-ம்.) படித்த பையன்.

சிறந்த மகிமை.

2. பெயரெச்சமானது தனித்து வருவதுமல்லாமல் ஒன்றும் பலவுமான அடைமொழிகளோடேயும் வரும்.

(உ-ம்.) வாக்கியத்தில் அடங்கியிருக்கிற பொருள் அவனுக்குத் தெரியாது.

ங. அநேகம் பெயலோச்சங்கள் ஒரே பெயரைச்சேர்ந்தாற் கடைசி ஏச்

சுத்தவிர முந்தின எச்சங்களைல்லாம்
முதல் வினையெச்சமாகத் திரியும்.

அன்றியுந் தெளிவின் பொருட்டு
முந்தின பெயரெச்சங்கள் வினையா
லையும் பெயராகத் திரிதலுமுண்டு.

(ஐ-ம.) அனேகம் மனிதரைக் காப்பாற்றி, மிகுந்த
சத்திரங்களையுங் கட்டி, யாவருக்கும் அன்பாய்ந்தான்
து வந்த துரை இறந்து போனார். அல்லது,

அனேகம் மனிதரைக் காப்பற்றினவரும் அ
ங்கு சத்திரங்களைக் கட்டினவரும் யாவருக்கும்
அன்பாய் நடந்தவருமாய் இருந்த துரை இறந்து
போனார்.

ககூ.—இடைப்பிறவரலாய் வாக்கியங்கள் வரு
மோ?

வரும்; ஒருவாக்கியத்தில் ஏழுவாயும்
பயனிலையும் பல அடைமொழிகளு
முள்ள வேறொரு வாக்கியம் வந்தால்,
அது என்று என்பதிலூல் பிரிக்கப்
பட்டு முதல் ஏழுவாயையும் பயனிலை
யையுந் தழுவி இடைப்பிறவரலாய்
வந்த வாக்கியம் என்னப்படும்.

(ஐ-ம.) “சேவகன் வந்து கள்ளர் சில பொருள்க
ளைக்கொண்டு போனார்களென்றும் அடுத்த ஊரிலே
ஒளித்துக் கொண்டிருக்கிறார்களென்றும் அறிவித்

தான்” என்பதிற் “கள்ளர் சிலபொருட்களைக் கொண்டுபோனார்கள்” என்ற வாக்கியமும், “அடுத்த ஊரிலே ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்ற வாக்கியமும் இடைப்பிறவரலாய் வந்த வாக்கியங்களாம்.

ககந.—தொழிற் பெயர் எத்தன்மையாய் வரும்?

தொழிற்பெயரானது பெயர்ச்சொல் வினைச்சொல் இரண்டினது தன்மையையும் பெற்றுவரும்.

(உ.-ம.) தீயோரைக் காண்பதுந் தீதே.

சொல்லுதல் யார்க்கும் எளிதாம்.

சொல்லிய வண்ணம் செய்யல் அரிதாம்.

ககச.—முக்காலத்தும் நிகழும் வினையை எக்காலத்திற் கூறவேண்டும்?

நிகழ்காலத்திற் கூறவேண்டும்.

(உ.-ம.) கடவுள் எங்கும் இருக்கிறார்.

ககடு.—நிகழ்காலவினையும் இறந்தகாலவினையும் எதிர்காலத்தைக்கூட குறிக்குமா?

விரைவினாலே நிகழ்கால வினையும் இறந்தகாலவினையும் எதிர்காலத்தைக்குறிக்கும்.

(உ.-ம.) வருகிறேன், எ-து சீக்கிரமாய் வருவேனேன்றும் அர்த்தங் கொள்ளும்.

நான் சாப்பட்டாயிற்று எ-து நான் சாப்படுகிற து சீக்கிரமாயாகு மென்றும் அர்த்தங் கொள்ளும்.

கக்ஸ.—இறந்தகாலவினை இன்னும் எவ்விடத்து எதிற்காலத்தைக் காட்டும்?

நிச்சயப்பொருளில் இறந்தகாலவினை வருங்காலத்தைக் காட்டும்.

(உ.-ம.) “அப்படிச் செய்தாயேயானற் செத்தாய்”; “எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழைபெய்தது”—என்பவைகளில் நிச்சயமாய்ச் சாவாய் என்றும் நிச்சயமாய்ப் பெய்யுமென்றும் பொருள்.

ககள.—எதிர்காலத்து வினை நிகழ்காலத்தையும் இறந்த காலத்தையுங் காட்டுமா?

எதிர்கால வினை காரணமில்லாமல் இயல்பாகவே நிகழ் காலத்தையும் இறந்தகாலத்தையுங் காட்டும்.

(உ.-ம) அவன் இன்று தருமங்கொடுப்பான், “முன்னோர்கள் பல காரியங்களைச் சொல்வார்கள்.” இவைகளிலே கோபீபான் என்பது கொடுக்கிறான் எனவும், சோல்வார்கள் என்பது சொன்னார்கள் எனவும் பொருள் தருதல் காண்க.